

## I. கோடிட்ட இடத்தை நிரப்புக:-

6x1=6

1. அகிலமெல்லாம் \_\_\_\_\_ மணக்கும்.
2. அறிவு தான் முன்னேற்றத்தின் \_\_\_\_\_.
3. எளியோர்க்கு உதவி செய்தவர் \_\_\_\_\_.
4. \_\_\_\_\_ பார்க்கும் போது மின்சாரம் போய் விட்டது.
5. பணம் \_\_\_\_\_ செய்யும்.
6. கல்வியின் சிறப்பைக் கூறியவர் \_\_\_\_\_.

## II. உரிய விடையை தேர்ந்தெழுதுக:

6x1=6

1. கழை இச்சொல்லின் பொருள் \_\_\_\_\_.  
அ. கரும்பு    ஆ. கறுப்பு    இ. கருப்பு    ஈ. கறும்பு
2. உலகம் என்னும் பொருளைக் குறிக்காத சொல் \_\_\_\_\_.  
அ. செகம்    ஆ. அகிலம்    இ. வானம்    ஈ. அண்டம்
3. புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல் \_\_\_\_\_.  
அ. மகிழ்    ஆ. இகழ்    இ. திகழ்    ஈ. சிமிழ்
4. மடை + தலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்  
அ. மடைதலை    ஆ. மடதலை  
இ. மடத்தலை    ஈ. மடைத்தலை
5. பொருள் + செல்வம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.  
அ. பொருள்செல்வம்    ஆ. பொருள்ச்செல்வம்  
இ. பொருட்செல்வம்    ஈ. பொருட்ச்செல்வம்
6. இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள் \_\_\_\_\_.  
அ. இப்பிறப்பு    ஆ. மறுபிறப்பு  
இ. பிறப்பு    ஈ. முற்பிறப்பு

## III. பொருத்துக:

5x1=5

1. அப்துல் கலாம் - பத்தும் பறந்து போகும்
2. அதிய மான் - பத்தும் செய்யும்
3. இளமையில் - நெல்லிக்கனி
4. பணம் - கல்வி கல்
5. பசிவந்திட - அக்னி ஏவுகணை.

## IV. கீழ்க்காணும் குறுவினாக்களுக்கு எவையேனும் நான்கனுக்கு

விடையளி:-

4x2=8

1. பாரதிதாசன் தமிழை உயிர் என்கிறார். உங்களுக்கு தமிழ் எது போன்றது?
2. பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?
3. யாரை அறிவில்லாதவர் என எண்ணி விடக் கூடாது என ஒளவையார் குறிப்பிடுகிறார்?
4. பாரதிதாசன் எவற்றையெல்லம் இனியன என்று கூறுகிறார்?
5. கொக்கு எங்கு காத்திருக்கிறது?
6. கொக்கு எதற்காகக் காத்திருக்கிறது?
7. இம் மூதுரை பாடலுக்கு ஏற்ற திருக்குறளை எழுதுக?

## V. கீழ்க்காணும் சிறுவினாக்களுக்கு எவையேனும் மூன்றனுக்கு

விடையளி:

3x3=9

1. பாரதிதாசன் பற்றி குறிப்பு வரைக:
2. மூதுரை நூற்குறிப்பு எழுதுக
3. தமிழின் இனிமை இப்பாடலின் கருத்துகளைச் சுருக்கி எழுதுக:
4. மூதுரை - இப்பாடலின் பொருளைச் சுருக்கி எழுதுக:

VI. கீழ்க்காணும் குறுவினாக்களுக்கு எவையேனும் நான்கனுக்கு

விடையளி:

4x2=8

1. அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறார்?
2. உயிர் காக்கும் நெல்லிக்கனியை யார் யாருக்கு கொடுத்தார்?
3. நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் கூறுக?
4. களர் நிலத்துக்கு ஒப்பாவார் - யார்?
5. பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்கு தமிழரசி கூறிய

காரணங்களை எழுதுக :-

6. கள்வரால் கவர்ந்து சொல்லக் கூடியது எது?
7. "கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்" என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்களை எழுதுக,

VII. கீழ்க்காணும் சிறுவினாக்களுக்கு எவையேனும் மூன்றனுக்கு

விடையளி:

3x3=9

1. ஐம்பொறிகள் பற்றி எழுதுக:
2. தமிழைச் சிறப்பிக்கும் பெயர்களைப் பாடப்பகுதிலிருந்து எழுதுக:
3. பொருட்செல்வம் - பற்றி எழுதுக:
4. அறிவைப் பற்றியும், பண்பைப் பற்றியும் இரண்டு வரிகளில் சொந்த நடையில் எழுதுக:

VIII. கீழ்க்காணும் பெருவினாக்களுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும்

விடையளி:

1x7=7

1. தமிழின் - இனிமை பற்றிக் கருத்துகளை எழுதுக:
2. கல்வி, செல்வம், வீரம் - இவற்றுள் எது சிறந்தது?

IX. மனப்பாடம் - அடக்கம் உடையார்- எனத் தொடங்கும் மூதுரைப்

பாடலை எழுதுக

1x5=5

X. கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி: 5x1=5

அறிவியல் சிந்தனை கொள்

ஆய்வில் மூழ்கு

இயன்றவரை புரிந்துகொள்

ஈடுபாட்டுடன் அணுகு

உண்மை கண்டறி

ஊக்கம் வெற்றி தரும்.

- நெல்லை சு. முத்து.

வினாக்கள்:-

1. எதில் சிந்தனை கொள்ள வேண்டும்?
2. எவற்றில் மூழ்க வேண்டும்?
3. எதைக் கண்டறிய வேண்டும்?
4. வெற்றி தருவது எது?
5. இப்பாடலை இயற்றியவர் யார்?

XI. கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி: 5

1. தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்பு பெயரும் உண்டு. இயல் தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும். நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டும். தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள் ஆகும்.

வினாக்கள்:-

1. தமிழின் சிறப்பு பெயர் யாது?
2. இசைத் தமிழ் எதை மகிழ்விக்கும்?
3. நாடகத் தமிழ் எவற்றில் கலந்து இருக்கும்?
4. தமிழின் கவிதை வடிவங்கள் யாவை?
5. இவ்வரைப் பத்திக்கு ஏற்றத் தலைப்பை எழுதுக?

XII. நுண்திறன் வினாக்கள் (2-மட்டும்)

2x1=2

Auto, Fan, Blackboard- இவற்றின் தமிழ்ச்சொற்களை எழுதுக

Answer Key

- I. 1. தமிழ் 2. ஆணியேவர் 3. அன்னை தெரசா  
4. தொலைக்காட்சி 5. பத்தும் 6. திருவள்ளூவர்
- II. 1. கரும்பு 2. வானம் 3. இகழ் 4. மலைத்தலை  
5. பொருட்செல்வம் 6. இப்பிறப்பு
- III. 1. அக்னி ஏவுகணை 2. நெல்லிக்கனி 3. கல்வி கல்  
4. பத்தும் செய்யும் 5. பத்தும் பறந்து போகும்.
- IV. விடையளி
1. தமிழை கண்கள் போன்று கருதுகிறோம்
  2. பாரதிதாசன் தமிழை தன் உயிர் என்று கூறுகிறார் .
  3. தமக்குரிய காலம் வரும் வரை சிலர் அடங்கியிருப்பர். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணிவிடக் கூடாது என ஒளவையார் குறிப்பிடுகிறார்.
  4. கனி, கரும்பு, தேன், காய்ச்சிய பாகு, பால். இளநீர்.
  5. கொக்கு மடைத்தலையில் காத்திருக்கிறது.
  6. கொக்கு பெரிய மீங்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கிறது.
  7. கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சரித்த இடத்து.
- V. சிறுவினா: ( NOL கொடுக்கப்பட்டுள்ளது).
- VI.1. அக்னி தந்த அத்துல் கலாம் ஐயாவும் ஆயிரம்  
கண்டுபிடிப்பை வழங்கிய தாமஸ் ஆல்வா எடிசனும் ஆவர்.
2. உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான் ஒளவையாருக்கு கொடுத்தார்.
  3. கண்ணுக்கு இருவிழியாகவும் கல்வியின் நேர்விழியாகவும் இருப்பவை அறிவும் பண்புமாகும்.
  - 4.